

இந்தத் தகவல், வேகத் தட முறையில் செயலாக்கப்படுகின்ற புகலிடம் தேடுபவர்களுக்கானது - அதாவது, 2012 ஓகஸ்ட் 13ஆம் திகதிக்கும் 2013 டிசம்பர் 31ஆம் திகதிக்கும் இடையில் படகு மூலம் வந்தடைந்து, மானஸ் தீவு அல்லது நௌருக்குக் கூட்டிச் செல்லப்பட்டிராதவர்களுக்கானது.

இந்தக் குழுவிலுள்ள எல்லாருக்கும் அவர்களுடைய தற்காலிகப் பாதுகாப்பு விசாவுக்கு (Temporary Protection Visa (TPV)) அல்லது பாதுகாப்புப் புகலிட நிறுவன விசாவுக்கு (Safe Haven Enterprise Visa (SHEV)) விண்ணப்பிக்குமாறு அவர்களை அழைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உங்களுடைய TPV அல்லது SHEV-க்கு விண்ணப்பிப்பதற்கு 60 நாட்கள் உள்ளன என்று அந்த அழைப்புக் கடிதங்கள் குறிப்பிடுகின்றன.

2015-இல் அல்லது யனவரி - யூன், 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய அழைப்புக் கடிதத்தைப் பெற்றவர்கள், TPV அல்லது SHEV-க்கு விண்ணப்பிக்குமாறு நினைவூட்டுகின்ற இன்னொரு கடிதத்தைத் திணைக்களத்திடமிருந்து விரைவில் பெறக் கூடும். TPV அல்லது SHEV-க்கான உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உங்களுக்கு 60 அல்லது 30 நாட்கள் உள்ளன என்று கடிதம் கூறுகிறது. இந்தக் கடிதங்களின் மாதிரி இதோ.

நீங்கள் திணைக்களத்திடமிருந்து இந்த நினைவூட்டல் கடிதங்களில் ஒன்றைப் பெற்றால், முடிந்தவரை விரைவில் ASRC-ஐத் தொடர்புகொள்ள வேண்டும்.

திணைக்களத்திடமிருந்து நினைவூட்டல் கடிதத்தைப் பெற்றவர்களுக்கு:

- நீங்கள் ஒரு கிளையன்டாக இருந்தால்: நீங்கள் ஏற்கனவே ASRC சட்டத் திட்டத்தில் இருந்து, எங்களுடைய காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறீர்கள் என்றால், எங்களை (03) 9274 9889 என்ற இலக்கத்தில் அழைத்து, திணைக்களத்திடமிருந்து நினைவூட்டல் கடிதத்தைப் பெற்றீர்களா என்று எங்களிடம் கூற வேண்டும். உங்களுடைய கடிதத்தின் பிரதியை இந்த முகவரிக்கு மின்னஞ்சலிலும் அனுப்பலாம்: legal_ft@asrc.org.au . முடிந்தவரை விரைவில் உங்களுடைய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்காக சந்திப்பு நியமனத்திற்கு உங்களை முன்பதிவு செய்வோம்.
- நீங்கள் ஒரு கிளையன்ட் அல்ல என்றால்: நீங்கள் ஏற்கனவே ASRC சட்டத் திட்டத்தில் சேராமலும், இன்னொரு சட்டச் சேவையிடமிருந்து உதவியைப் பெறாமலும் இருந்தால், உங்களுக்கு நினைவூட்டல் கடிதம் கிடைத்தால், திங்கட்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் பி.ப 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் (03) 9274 9827 என்ற இலக்கத்தில் எங்களை அழையுங்கள்.